மாண்புமிகு திரு. ஆர். சௌந்திரராஜன் : பேரவைத் தலைவர் அவர்களே, இந்த மதுவிலக்கை அமுல்படுத்திபதால், தொழில் வாய்ப்பு இழந்த பனைமரத் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழக முதல்வர் தாராள உள்ளத்தோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறார்கள். அதில் ஆயிரம் ரூபாய் இனாமாகவும், ஆயிரம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் அல்லாமல், அவர்களுக்கு எந்த, எந்த விதத்தில் அரசு உதவ முடியும், எவ்வளவு தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் அந்தந்த மாவட்டத்திலுள்ள நம்முடைய பனைவெல்ல நிர்வாகத்தின் மூலமாகவும், அதைப்போலவே நம்முடைய ஆயத்தீர்வைத் துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டு அந்த ஆய்வின் மூலமாக எவ்வளவு பேர் அந்தத் தொழிலை நம்பியிருக்கிறார்கள், எவ்வளவு தொழிலாளர்கள் அதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற கணக்கு சென்ற வாரம் எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் உதவுவதற்கு வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அது மட்டும் அல்லாமல் வருகின்ற நிதி ஆண்டில்—சாதாரணமாக பிப்ரவரி மாதத்தில் தான் இந்தப் பனை வெல்ல உற்பத்தி செய்கிற பணிகள் துவங்கும், ஆகவே அந்தப் பணி இப்போது துவங்கி இருக்கிறகாரணத்தால்— இந்த நிதி ஆண்டில் சுமார் 500 டன் பனை வெல்லம், கருப்பட்டியை வாங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டினுடைய பல்வேறு பகுதிகளிலேயும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

(முற்பகல் 10-10)

3. அறிக்கைகள் அளித்தல்.

பொது நிறுவனங்கள் குழு.

டாக்டர் கே. சமரசம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கைகளை இப்பேரவைக்கு அளிக்கிறேன்:

1. தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் 1977-78, 1978-79 மற்றும் 1979-80 ஆம் ஆண்டுகளுக்கான கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கைகள் மீதான மேற்படி குழுவின் நாற்பத்தி மூன்றாவது அறிக்கை.

2. 1976-77 முதல் 1979-80 ஆம் ஆண்டுகள் வரையிலான தமிழ் நாடு கதர்-கிராமத் தொழில்கள் வாரியத்தின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கைகள் மீதான மேற்படி குழுவின் நாற்பத்தி நான்காவது அறிக்கை.

1987 மார்ச் 10] [டாக்டர் கே. சமரசம்]

3. தமிழ் நாடு வீட்டுவசதி வாரியத்தின் 1969-70 முதல் 1975-76 ஆம் ஆண்டு வரையிலான கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கைகள் மீதான மேற்படி குழுவின் நாற்பத்தி ஐந்தாவது அறிக்கை.

4. 1973-74 ஆம் ஆண்டிற்கான இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவரின் (சிவில்) அறிக்கையில் வீராணம் முதலிய குடிநீர் வழங்கும் திட்டங்கள் குறித்த பத்திகள் மீதான பொது நிறுவனங்கள் குழு (1977-79) அளித்த ஆறாவது அறிக்கையில் கண்டுள்ள பரிந்துரைகளின் மீது அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய மேற்படி குழுவின் நாற்பத்தாறாவது அறிக்கை.

4. அரசினர் சட்ட முன்வடிவுகள்.

(அ) கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்கள் நியமனம்) திருத்தச் சட்டமுன்வடிவு, 1987.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட தீர்மானத்தை மொழிகிறேன் :

‘‘ 1987ஆம் ஆண்டு தமிழ் நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்கள் நியமனம்) திருத்தச் சட்டமுன்வடிவை பேரவைமுன் அறிமுகம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.’’

திரு. என். எஸ். வி. சித்தன் : மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்கள் நியமனம்) திருத்தச் சட்டமுன்வடிவை அறிமுக நிலையிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நாங்கள் எதிர்க்கிறோம்.

திரு. அ. ரகுமான்கான் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, I oppose the Bill at the Introduction stage itself. கூட்டுறவுச் சங்கங்களுடைய தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிற சட்டம் ஏறத்தாழ 10 ஆண்டுக் காலமாக வருகிறது. Comprehensive Legislation—பொதுவான ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லி 10 வருடம் ஆகிவிட்டது. இப்போது ரூல்ஸ் கொண்டுவர வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு காலம், 20 வருடம் ஆகுமோ என்னவோ தெரியவில்லை. அந்தக் காரணத்தைச் சொல்லி தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் 1976 ஆம் ஆண்டு இந்தக் கூட்டுறவுச் சங்கங்களில் இருந்த ஜனநாயக அமைப்புகள் எல்லாம் கலைக்கப்பட்டு தனி அதிகாரிகள் போடப்பட்டு இருக்கிறார்கள். சட்டத்தைக் கொண்டு வருவதற்கு 10 வருடம், ரூல்ஸ் கொண்டு